

உடனடி வெளியீட்டுக்காக

## மருத்துவப் பள்ளிக்காக ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகத்திடமிருந்து ரையர்ஸன் பல்கலைக்கழகம் நிதி பெறுகிறது

*நகர நிர்வாகத்திடமிருந்து \$1 மில்லியன் அளவிலான நிதி பெறுவது, ரையர்ஸன்ஸ் மருத்துவப்பள்ளி அமைப்பதற்கான நிதி தேவைக்கு உதவிகரமாக இருக்கும்*

ப்ராம்ப்ட்டன் (ஜூலை 7, 2021) - நகரத்தில் எதிர்காலத்தில் அமையவிருக்கும் ஒரு மருத்துவப் பள்ளிக்கு 1 மில்லியன் டாலர் நிதியை திட்டமிடல் மானியமாக வழங்கும் பிரேரணைக்கு ஆதரவாக, ப்ராம்ப்ட்டன் நகர சபை இன்று வாக்களித்தது. நிதியளிப்பதற்கான இந்த முடிவு, ரையர்ஸன் பல்கலைக்கழகத் தலைவர் மொஹமட் லச்செமி அவர்கள் வேண்டிக்கொண்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது மற்றும், ஒன்ட்டேரியோ அரசாங்கத்திடம் அதிகாரப்பூர்வ முன்மொழிவை வைத்து ஆதரவு கேட்க பயன்படுத்தப்படும்.

ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகத்திடமிருந்தான இந்த நிதியானது, [இந்த ஆண்டின் துவக்கத்தில் ஒன்ட்டேரியோ மாகாண அரசினால் மானியமாக வழங்கப்பட்ட \\$1 மில்லியன் நிதிக்கு நிகரானது](#); இது ரையர்ஸனின் ஸ்கூல் ஆஃப் மெடிசின் திட்டத்தை ஆதரிக்கிறது. ஆரம்பகட்ட பராமரிப்பு, நோயாளியின் தேவைகளை சிறப்பாக பூர்த்தி செய்வதற்கான தொழில்நுட்பத்தின் விரிவாக்கப்பட்ட பயன்பாடு, தொழில்முறைகளுக்கு இடையேயான பரஸ்பர பயிற்சி மற்றும் கலாச்சார ரீதியாக உணர்வுபூர்வமான பராமரிப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டபடி, மருத்துவக் கல்விக்கான ரையர்ஸனின் அணுகுமுறையை இந்த திட்டம் விவரிக்கும்.

மருத்துவ பள்ளியின் எதிர்காலத் தளமாக, ப்ராம்ப்ட்டனின் புதுமை படைக்கும் மாவட்டம் உள்ளிட்ட சாத்தியமான இடங்களை அடையாளம் காண, நகரத்துடன் ஒத்துழைப்பதில் பல்கலைக்கழகத்திற்கு இந்த நிதியளிப்பு உதவுகிறது. முன்னர் அறிவிக்கப்பட்ட 18 முதல் 24 மாத காலக்கெடுவிற்குள் ஒன்ட்டேரியோ மாகாண அரசிடம் தனது திட்டத்தை சேர்ப்பிக்க பல்கலைக்கழகம் அதன் பணியைத் தொடர்ந்து செய்து வருகிறது.

"ஒன்ட்டேரியோவில் மருத்துவக் கல்வியை விரிவுபடுத்துவதில் எங்கள் பங்காளராக ப்ராம்ப்ட்டன் இருப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம், இந்த ஆதரவுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாகவும் இருக்கிறோம்" என்று ரையர்ஸன் பல்கலைக்கழகத் தலைவரும் துணைவேந்தருமான மொஹமட் லச்செமி

கூறினார். இந்தப் புதிய மருத்துவப் பள்ளி ப்ராம்பட்டனில் உள்ள சுகாதார அமைப்பை வியத்தகு முறையில் மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நமது மாகாணத்தில் உள்ள உடல்நலப் பராமரிப்பு மற்றும் அது தொடர்பான துறைகளில் செழித்து வளருவதற்கான பல்வேறு வகையான திறமைகளுக்கு ஒரு அடித்தளத்தை உருவாக்கும்."

ப்ராம்பட்டனில் அமைய உள்ள இந்த மருத்துவப் பள்ளி, ஒன்ட்டேரியோவில் மருத்துவக் கல்விக்கு ஒரு புதிய அணுகுமுறையை வழங்கும் - இது சமூகம், பரந்துவிரிந்த தன்மை மற்றும் அனைவரையும் உள்சேர்த்தல் மற்றும் 'சுகாதாரப் பாதுகாப்பு வழங்கல் மற்றும் அதற்கான பழக்கவழக்கங்களுக்கான மாறிவரும் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான புதுமை, ஆகியவற்றுக்கான பல்கலைக்கழகத்தின் அர்ப்பணிப்பினை ஈர்க்கிறது. இந்த புதிய அணுகுமுறையானது, ப்ராம்பட்டன் மற்றும் மாகாணம் ஆகிய இருதரப்பு சுகாதார அமைப்பில் உள்ள தற்போதைய நெருடல்களை தீர்க்கும், இந்த இரண்டு தரப்புமே உலகளாவிய தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளன. ப்ராம்பட்டனில் உள்ள ஒரு மருத்துவப் பள்ளிக்கான பல்கலைக்கழகம் மற்றும் ப்ராம்பட்டன் நகரம் ஆகிய இவ்விரு தரப்பின் தொலைநோக்குப் பார்வையானது, அவர்களுக்கு இடையிலும், சைபர் செக்யூர் கேடலிஸ்ட் மற்றும் ப்ராம்பட்டன் வென்ச்சர்ஸ் மண்டலம் ஆகியவற்றுக்கு இடையிலும் இருக்கும் கூட்டாண்மைகளை உருவாக்குகிறது.

"ப்ராம்பட்டனின் இளமையான, மாறுபட்ட, மற்றும் வேகமாக வளர்ந்து வரும் சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, இரண்டாம் நிலைக் கல்விக்கு அடுத்தபடியான வாய்ப்புகளை விரிவாக்குவதை நாங்கள் வரவேற்கிறோம். ரையர்சன் ஸ்கூல் ஆஃப் மெடிசினில் முதலீடு செய்வதற்கான இந்த வாய்ப்பு நகரத்திற்கு ஒரு தக்கதொரு சமயத்தில் வந்துள்ளது, ஏனெனில் கோவிட்-19 தொற்றுபரவலானது, சமத்துவமான சுகாதார சேவைகளுக்கான எங்கள் தேவையை தீவிரப்படுத்தியுள்ளது", என்கிறார் ப்ராம்பட்டன் மேயராகிய பேட்ரிக் பிரவுன் அவர்கள். "ப்ராம்பட்டனில் அமைய உள்ள ரையர்ஸன் ஸ்கூல் ஆஃப் மெடிசின், அடுத்த தலைமுறை உடல் ஆரோக்கிய பயிற்சியாளர்கள் நமது நகரத்தில், நோய் தடுப்பு மற்றும் சுகாதார மேம்பாடு போன்ற கல்வித் திட்டங்களில், உள்நாட்டுப் பராமரிப்பில், மற்றும், கடுமையான மருத்துவமனை பராமரிப்பு சேவைகள் ஆகியவற்றுக்கு உள்நாட்டிலேயே பயிற்சி பெற முடியும் என்பதை உறுதி செய்வார்கள். வரலாற்று ரீதியாகவே, ப்ராம்பட்டன் நகரம் தனக்கான சுகாதார சேவைகளுக்கான நியாயமான பங்கைப் பெற்றிருக்கவில்லை; இதன் விளைவாக மருத்துவமனைகளில் கூட்டம் மற்றும் வெராந்தாக்களில் வைத்து மருத்துவம் பார்த்தல் ஆகிய நிலைமைகள் இருந்து வருகின்றன. ரையர்சன் ஸ்கூல் ஆஃப் மெடிசினில் முதலீடு செய்வது என்பது, ப்ராம்பட்டன் நகரத்தை மாற்றியமைப்பதற்கான ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

ரையர்ஸன் பல்கலைக்கழகத்தில் ஒரு மருத்துவப்பள்ளி அமைப்பது இந்த ஐந்து தூண்களின் மீதாகவே இருக்கும்:

- சமுதாயத்தின் ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பின் மீதும் உடல் ஆரோக்கியத்திற்கான சமூகக் காரணிகளின் மீதும் கவனம் குவித்தல்
- சமுதாயத்தினருக்கு கலாச்சார ரீதியான மரியாதையுடனான அக்கறை செலுத்துதல்
- பராமரிப்பின் தரம் மற்றும் நோயாளி குணமடைவதை மேம்படுத்துகின்ற பழக்கங்களில் புதுமை படைத்தல் மற்றும் தொழில்நுட்பத்தை புகுத்தல்

- நோயாளிகள் மிகச்சிறப்பான வகையில் குணமடைவதை சாத்தியமாக்குகின்ற தொழில்முறை சார்ந்த பின்னல்-பிணைப்புக்களை எதிர்கால மருத்துவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தல்
- வளர்ந்து வரும் நம் சமூகத்தில் பெரும்பகுதியினரில் வயது முதிர்ந்தல் மற்றும் அப்படி வயதானவர்கள் மீது கவனம் செலுத்துதல், மற்றும் அவர்களை ஆதரித்தல்

ரையர்ஸனின் ஸ்கூல் ஆஃப் மெடிசின் திட்டமிடல் குழுவானது, ரையர்ஸன் சமூகத்துடன் இணைந்து [முதல் கட்ட சமூக ஆலோசனைகளை முடித்துவிட்டது](#), இப்போது ப்ராம்ப்ட்டன், பீல் மற்றும் பிற பிராந்தியங்களில் சமூக பங்குதாரர்களை ஈடுபடுத்துவதற்கான ஒரு வலுவான திட்டத்திற்கு அதன் கவனத்தை திருப்பவிருக்கிறது. சமூக அமைப்புகள், சுகாதாரப் பராமரிப்பு வணிகங்கள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் குழுக்களின் தலைவர்களை ஈடுபடுத்துவதோடு, சமூகக் குழுக்களுடன் இணைந்து, இந்த மருத்துவப் பள்ளி மீதான அவர்களின் நம்பிக்கையையும் எதிர்பார்ப்புகளையும் புரிந்துகொள்வதற்கும், அந்தக் கருத்தை திட்டமிடுதலுடன் இணைப்பதற்கும் இந்த ஆலோசனைகள் உதவும்.

ரையர்ஸன் ஸ்கூல் ஆஃப் மெடிசின் முன்மொழிவு பற்றிய மேலும் தகவல்களுக்கு வருகை புரியவும்: <https://www.ryerson.ca/brampton/school-of-medicine/>

-30-

#### ரையர்ஸன் பல்கலைக்கழகம் பற்றி

புதுமை படைத்தல், தொழில்பாதை சார்ந்த கல்விபுகட்டல் ஆகியவற்றில் கனடா நாட்டில் முன்னணி வகிப்பது ரையர்ஸன் பல்கலைக்கழகம் ஆகும். கலாச்சார ரீதியாக பரந்துவிந்ந்த மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய இந்தப் நகர்ப்புற பல்கலைக்கழகமானது, 46,000 க்கும் மேலான எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு இல்லமாகும்; இதில், முதுகலைப் பட்டம் மற்றும் ஆராச்சிப் பட்டம் பெறுவதற்காக படிக்கின்ற 2,900 மாணவர்கள், 3,900 கல்லூரி/பல்கலைக்கழக ஆசிரியர்கள் அடங்குவர்; மேலும் உலகம் முழுக்கவுமாக 200,000 முன்னாள் மாணவர்களும் அடங்குவர். மேலும் தகவல்களுக்கு வருகை தரவும்: [ryerson.ca](http://ryerson.ca).

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். [www.brampton.ca](http://www.brampton.ca) இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

#### ஊடக தொடர்பு

ஜெஸ்ஸிக்கா லீச்

பொதுமக்கள் நல்லுறவு & தகவல் பரிமாற்ற சிறப்பியலாளர்

ரையர்ஸன் பல்கலைக்காகம்

[jleach@ryerson.ca](mailto:jleach@ryerson.ca)

416.704.2166

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல்தொடர்பு

ப்ராம்ப்டன் நகரம்

905-874-3426 | [Monika.Duggal@brampton.ca](mailto:Monika.Duggal@brampton.ca)